[12th September 1958

SRI S. PAKKIRISAMI PILLAI : துர்நாற்றம் சாதாரணமாக மார்ச்-எப்ரல் மாதத்திலே ஏற்படுகிறது. இம்மாதிரியான ஒரு நாற்றம் ஒவ்வொரு வருஷமும் நாம் சுவாசிக்க முடியாத அளவுக்கு இருப்பதால் அரசாங்கத்தார என்ன நடவடிக்கை எடுத்துக்கொண்டு வருகிறார்கள் ? தூர் வாருவதால் இம்மாதிரியான துர்நாற்றத்தைப் போக்குவதற்கு வழி ஏற்படுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

THE HON SRI P. KAKKAN : சென்னை கார்ப்பரேஷன் இத் துர்நாற்றத்தைப் போக்க ஒரு திட்டம் தயாரித்திருக்கிறார்கள். மதிப்பிற்குரிய அங்கத்தினர் அவர்கள் கார்ப்பரேஷனிலும் அங்கம் வகிப்பதால் அவருக்கே இது தெரியும் என்று நினைக்கிறேன். இதுபற்றி இப்பொழுது கார்ப்பரேஷனிடத்திலே கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம். பின்னால் தான் ஒரு முடிவு தெரியும் என்று நினைக்கிறேன்.

SRIMATHI T. N. ANANDANAYAKI : பக்கிங்காம் கனாலிலே ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து கழிவுப் பொருள்கள் விடப்படுவதாகத் தெரிகிறது. ஆகவே, ஜெனரல் ஆஸ்பத்திரியின் கழிவுப் பொருள்களை சூயேஜ்ஜிலே சேர்த்துவிட்டால், பக்கிங்காம் கால்வாயில் பாதி அளவாவது துர்நாற்றம் குறையும் அல்லவா ? அதை ஹெல்த் மினிஸ்டர் அவர்கள் கவனிப்பார்களா ?

MR. SPEAKER : அந்தக் கேள்வியைக் கனம் ஹெல்த் மினிஸ்டர் அவர்களுக்குத்தான் போட வேண்டும்.

SRI A. A. RASHEED : Is the Hon. Minister aware that the letting in of the sewage water from the Penitentiary into this canal also contributes to the foul smell?

THE HON. SRI P. KAKKAN : The hon. Member may put a separate question.

SRI K. ANBAZHAGAN : பக்கிங்காம் ஓடையில் கடல் நீரைத் தேக்குவதால்கூட, அதனுடைய முடை நாற்றம் போய்விடும் என்று நம்புவதற்கில்லை என்ற காரணத்தால், புது நீர்—ஆற்று நீர்—அதிலே சேர்க்கப்படுவதற்கு ஏதேனும் வழிவகை செய்ய அரசாங்கம் திட்டமிடுமா ?

THE HON. SRI P. KAKKAN : புதிய நீர் விடுவது தெரியாது. இருந்தாலும், சென்னை கார்ப்பரேஷன் 16·9 லட்ச ரூபாய் செலவில் ஒரு திட்டம் தயார் செய்திருக்கிறார்கள். அது தென் சென்னையைப் பொறுத்த மட்டிலும் இந்த நாற்றத்தைப் போக்குவதற்கு வழி செய்யுமா என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

Electricity

* 203 *Q.*—SRI K. SATTANATHA KARAYALAR : Will the Hon. the Minister for Industries be pleased to state the amount of loss in production due to electricity cut in the recent months?

THE HON. SRI R. VENKATARAMAN : There is no information with the Government. The information will have to be collected from the innumerable industries situated throughout the State. The time and labour involved in such collection will not be commensurate with the benefits likely to accrue.

SRI K. SATTANATHA KARAYALAR : May I know at least the loss in production so far as the textile industry is concerned?

THE HON. SRI R. VENKATARAMAN : It is not possible to estimate it, Sir.